

Kothari Petrochemicals Limited

Regd. off.: "Kothari Bullding", No.115, M.G.Salai, Nungambakkam, Chennai - 600 034. Phone: 044-35225500 / 501, www.kotharipetrochemicals.com



Listing Department National Stock Exchange of India Ltd. Exchange Plaza Bandra-Kurla Complex Bandra [E], Mumbai - 400 051

July 08, 2022

Dear Sir.

Stock Code - KOTHARIPET

Sub: Newspaper advertisement for Book Closure and e-voting process for the Annual General Meeting.

- Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures (i) Requirements) Regulations, 2015 and MCA Circular dated May 05, 2022 read with Circulars dated 05th May 2020, 08th April 2020 and 13th April 2020, please find enclosed herewith Copy of advertisement published in the newspapers i.e., Financial Express (English) and Makkal Kural (Tamil) on July 08, 2022 for giving notice of the date and time of Annual General Meeting convened through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM"), procedure for registering/updating email addresses, Book Closure and e-voting details.
- website the Company (ii) The same available on the of at www, kotharipetrochemicals.com

ochen

600 034

Kindly acknowledge and take this into your records.

Thanking You,

Yours truly,

for Kothari Petrochemicals Limited

Company Secretary & Compliance Officer

Encl: as above

CIN: L11101TN1989PLC017347

TIN No.: 33523881406 CST No. 217771 / dt. 20-12-1999 GSTIN: 33AAACK1347H1ZX

FINANCIAL EXPRESS

IndiGo hikes pilots' pay by a further 8%

Carrier also reinstates overtime allowance

FE BUREAU New Delhi, July 7

INDIGO HAS INCREASED the salaries of its pilots by 8%. The move comes days after 50% of its flights faced delays, with several cabin crew members reporting sick but apparently appearing for job interviews at a rival carrier. The pay hike also comes at a time when the air traffic is improving.

The carrier has also reinstated overtime allowance for pilots to the pre-Covid level. These would come into effect from August 1.

IndiGo had effected a 28% salary cut for pilots in 2020 following Covid-led restrictions. In April this year, it announced an upward revision of 8%.

However, even after Thursday's 8% increase, the salaries remain 16% lower than the pre-Covid levels.

......hdiGo

-----IndiGo

With nearly 1,600 domestic and international flights on a daily basis, the airline is currently operating more flights than the pre-pandemic levels.

On July 2,55% of IndiGo's domestic flights got delayed on account of a significant number of cabin crew members taking sickleaves. According to sources, most of them went for the second phase of the recruitment drive organised by Tata-owned Air India on the same day.

Apart from IndiGo, Air India, SpiceJet and Vistara have also raised the salaries of their pilots. In some cases, their salaries have been restored to the prepandemic levels as well.

Chip shortage, China curbs hit JLR; June quarter retail sales fall 37%

FE BUREAU Mumbai, July 7

IMPACTED BY CHIP shortage and lockdowns in China, automobile manufacturer Jaguar Land Rover (JLR) posted a 37% fall in retail sales at 78,825 vehicles for the quarter ended June 30 on a year-on-year (y-oy) basis. However, compared with the sequential March quarter, the Tata Group company's sales were broadly flat.

The retail sales were lower by nearly 46,000 units on a yo-y basis, while that on a sequential basis were down by 183 units, the luxury vehicle manufacturer said in a regulatory update. "Despite a record orderbook, sales continue to be constrained by the global chip shortage, compounded by the run out of the prior model

The sales were lower by nearly 46,000 units on a y-o-y basis, while on a sequential basis, they were down by 183 units

Range Rover Sport, with deliveries just starting, and the impact of Covid lockdowns in China," it added.

Compared to the March quarter, retails were higher in the UK (up 10%) and Europe (up 49%). However, they were lower in China (5%), North America (30%) and overseas (10%) reflecting the transition to new models and delivery times to these markets.

Wholesale volumes were 71,815 units in the period (excluding China JV), down 6% against the previous quarter ending March 31, 2022.

As of June 30, 2022, JLR's total order book has grown to almost 200,000 units, up from about 32,000 orders as of March 31, 2022. Demand for the New Range Rover, New Range Rover Sport and Defender are particularly strong, it said.

JLR, a subsidiary of Tata Motors, said it continues to see "strong demand" (bookings) for its products, with global retail orders again setting new records in the June quarter.

In its annual general meeting on Tuesday, chairman N Chandrasekaran told shareholders that Tata Motors expects the second half of the current fiscal to be "notably better" than the first half. The company also expects to sell 500,000 cars in this fiscal.

Kothari Kothari Sugars and Chemicals Ltd

Regd.Office: "Kothari Buildings", No. 115, Mahatma Gandhi Salai, Nungambakkam, Chennai - 600 034. Phone No.: 044-35225526 / 35225528; Email: secdept@hckgroup.com; website: www.hckotharigroup.com/kscl

NOTICE

Notice is hereby given that the 61" Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Wednesday, 03rd August 2022 at 10.30 A.M. through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM")

In view of the continuing COVID-19 global pandemic, the Ministry of Corporate Affairs vide its Circular No.02/2022 dated May 05, 2022 read with Circular No.20/2020 dated May 05, 2020 read with Circular No.14/2020 dated April 8, 2020 read with Circular No.17/2020 dated April 13, 2020 read with Circular No.02/2021 dated January 13, 2021 and Circular No.21/2021 dated December 14, 2021 allows conducting of Annual General Meeting of the Company through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) without the physical presence of the members for the meeting at a common venue. In terms of the said Circulars and in compliance with the provisions of the Companies Act, 2013 and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022, the AGM of the Company is being held through VC/OAVM. Hence, Members can attend and participate in the AGM through VC/OAVM only.

In compliance with the aforesaid MCA and SEBI Circulars, Notice of the AGM along with the Annual Report 2021-22 is being sent only through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company / Depositories. The Notice calling the AGM together with the full Annual Report has been uploaded on the website of the Company at http://www.hckotharigroup.com/kscl/investors/ annualreports. The Notice can also be accessed from the website of the Stock Exchange i.e. National Stock Exchange of India Limited at www.nseindia.com. The AGM Notice is also disseminated on the website of CDSL (agency providing the VC / OAVM facility, Remote e-Voting facility and e-voting system during the AGM) i.e www.evotingindia.com. The shareholders may also send request to the Company's investor email id: secdept@hckgroup.com to receive AGM Notice, Annual Report and for any other information.

Manner of registering / updating email addresses:

Members holding shares in Physical mode, who have not registered their e-mail address with the company, hitherto, register/update by submitting Form ISR-1 with the e-mail address, folio number details and relevant documents to the Company at secdept@hckgroup.com or to RTA viz Cameo Corporate Services Limited at

Members holding shares in Demat mode who have not registered their e-mail address are requested to register/update the e-mail address and mobile number with your Depository Participants (DP) with whom they maintain their demat accounts.

Instructions for Voting through electronic means:

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 (as amended) and MCA Circulars, the Company shall provide the facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the AGM. For this purpose, the Company has entered into an agreement with Central Depository Service (India) Limited (CDSL) or facilitating voting through electronic means, as the authorized e-Voting agency. In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated December 9, 2020 on e-Voting

facility provided by Listed Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants by way of a single login credential. Shareholders are advised to update their mobile number and email Id in their demat accounts in order to access e-Voting facility.

Members whose names appear on the register of Members / Registrar of Beneficial Owners maintained by the Depositories as on the Cut off Date for e-voting, i.e. Wednesday, 27th July 2022, shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and becomes a member after despatch of the Notice but before the cut-off date for voting, i.e. Wednesday, 27" July 2022, may obtain the Login ID and password by sending an e-mail to investor@cameoindia.com or secdept@hckgroup.com or helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No. / DP ID and Client

The remote e-voting commences on Saturday, 30th July 2022 at 9.00 A.M. and ends on Tuesday, 02" August 2022 at 5.00 P.M.

Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled for remote e-voting by CDSL thereafter.

Additionally, the facility for e-voting shall also be made available at the time of AGM for Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right through e-voting during the AGM. Detailed procedure for remote e-voting and e-voting at the AGM are provided in the

Mr. M. Alagar / Mr. D. Saravanan of M/s. M. Alagar & Associates, Practising Company Secretaries, Chennai has been appointed as Scrutinizer for conducting the voting process (electronically or otherwise) in a fair and

The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.hckotharigroup.com / kscl and website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to The National Stock Exchange of India Limited, Mumbai, where the Company's shares are listed, not later than two working days after the conclusion of AGM. Notice is also given pursuant to Section 91 of the Companies Act, 2013 and Rule 10 of the Companies

(Management and Administration) Rules, 2014, that the Register of Members and Share Transfer Books will remain closed from Thursday, the 28th July 2022 to Wednesday, 03th August, 2022 (both days inclusive) on account of Annual General Meeting

Any query/grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary & Compliance Officer, Kothari Sugars and Chemicals Limited, No.115, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai - 600 034. Phone No.044-35225526 / 35225528. Email: secdept@hckgroup.com or Cameo Corporate Services Limited, Subramanian Buildings, 5th Floor No.1, Club House Road, Chennai 600 002, who are Registrar and Share Transfer Agent. Telephone No. 044- 28460390 to 28460394. Email to investor@cameoindia.com or call CDSL No. 1800 22 55 33 or email to helpdesk.evoting@cdslindia.com.

> By Order of the Board for Kothari Sugars and Chemicals Ltd. Company Secretary

iD Fresh grants ₹46-cr ESOPs to 27 employees

TUSHAR GOENKA Bengaluru, July 7

ID FRESH FOOD on Thursday announced its seventh round of employee stock option plan (ESOP) tranche worth ₹46 crore for 27 of its employees.

The ready-to-cook packaged food company said since 2016, it has granted around ₹300 crore worth of ESOPs to its staff across functions. So far, 54% of the total ESOPs offered have gone to the junior management, it added.

"Our latest ESOP grant is a small effort to thank employees for their valuable contributions. In the coming months, we are excited to augment our 2,000+ workforce as we explore new markets...Our aspiration is to help create a minimum of 100 crorepatis in the next three years by offering high-value shares at ₹10 each

and attract best talent from the market and retain/reward the existing ones," co-founder and CEO Musthafa said.

iD Fresh Food sells various types of dosa and idli batter, along with several other Indian breads. It was founded in 2005 in Bengaluru by five cousins -PC Musthafa, Abdul Nazer, Shamsudeen TK, Jafar TK, and Noushad TA.

In January 2022, the company raised ₹507 crore in its Series D round from Premji Invest, NewQuest Capital Partners and others. The company wants to expand to new markets and build additional capacity, while also experiment with other products.

Its products retail in more than 30,000 offline outlets across India, the UAE and the US. iD clocked a revenue of over ₹500 crore in financial year 2021-22.

OSBI

SMEBU Department, Corporate Centre, State Bank Bhawan Nariman Point, Mumbai - 400021

NOTICE FOR INVITING TENDER

RFP No. SBI: SBI/SMEBU/OPS/2022-23/1 Bids are invited by State Bank of India from the eligible bidders for procurement of Software Solution / Service For Business Rule Engine for the Bank. Bidders, who are interested to submit bids, visit Procurement News at https://www.sbi.co.in and e-Procurement agency portal https://etender.sbi/SBI. For bid participation, please visit

Commencement of download of RFP: From 08.07.2022 at 10.00 hours Last date and time for submission of bids: 30.07.2022 up to 15:00 hrs

SME Business Unit

SHILPI CABLE TECHNOLOGIES LIMITED -IN LIQUIDATION

CIN No. L64201DL2006PLC150753

ADDENDUM TO THE PUBLIC ANNOUNCEMENT

In reference to the Public Announcement published on June 20. 2022 with respect to inviting expression of interest from prospective investors for Assignment or Transfer of Not Readily Realisable Assets ("NRRAs") of Shilpi Cable Technologies Limited - In Liquidation ("Corporate Debtor") under Regulation 37A of the Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016, the last date for submission of expression of interest and the offer is extended upto July 30, 2022. The Assets of the Corporate Debtor will be assigned or transferred on an "AS IS WHERE IS, AS IS WHAT IS WHATEVER THERE IS AND WITHOUT RECOURSE BASIS*.

The NRRAs include

Investment in the Overseas Subsidiaries, Domestic and Foreign Receivables, Loans & Advances, assets underlying in the avoidance and fraudulent applications pending before the Hon'ble NCLT, Principal Bench, New Delhi.

Call on +91 8828576197 / +91 9930248351 or Email at sctl.lq@gmail.com for seeking more information. The last date to submit the expression of interest and to submit the offer for the NRRAs is extended upto July 30, 2022.

For Shilpi Cable Technologies Limited - In Liquidation Huzefa Fakhri Sitabkhan

> IBBI/IPA-001/IP-P00031/2017-18/10115 sctl.lq@gmail.com; huzefa.sitabkhan@gmail.com

Date: July 08, 2022 Place: Mumbai

Ambuja Cement AMBUJA CEMENTS LIMITED

Regd. Office: P. O. Ambujanagar, Taluka: Kodinar, District: GirSomnath, Gujarat-362 715 Corporate Office: Elegant Business Park, MIDC Cross Road "B", Off Andheri Kurla Road Andheri (East), Mumbai - 400 059

CIN: L26942GJ1981PLC004717 • Phone: 022-4066 7000 Website: ambujacement.com • Email: investors.relation@ambujacement.com

NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY

Sub.: Compulsory transfer of Equity Shares to Investor Education and Protection Fund (IEPF) Account.

Notice is hereby given pursuant to the provisions of Section 124 (6) read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, and the 'Amendment Rules, 2017' ("the Rules") notified by the Ministry of Corporate Affairs, the Company is required to transfer all shares in the name of Investor Education and Protection Fund (IEPF) Account in respect of which dividend has not claimed by the shareholders for seven consecutive years or more.

The Company in compliance with the aforesaid "Rules"has sent individual notices to all those shareholders whose shares are liable to be transferred to IEPF Account and have also uploaded full details of such shares due for transfer as well as unclaimed dividends on the website of the company at www.ambujacement.com / investors Shareholders are requested to verify the details of unclaimed dividends and the shares liable to be transferred to the IEPF Authority

Shareholders may note that both the unclaimed dividends and the shares transferred to the IEPF Authority can be claimed back by them from IEPF Authority after following the procedure prescribed under the The concerned shareholders may take further Notice that in case the

Company does not receive any communication from them by 16th August, 2022 the Company shall, in compliance with the requirements set out in the Rules, transfer the shares to the IEPF Authority by 31st August, 2022.

Further, for facilitating the transfer of such shares in cases where the shares are held in physical form, the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them and upon such issue, the original share certificate(s) which stand registered in their name will stand automatically cancelled and be deemed non-negotiable. The shareholders may take further notice that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of the duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF Authority pursuant to the said Rules. In case of shares held in demat mode, the transfer of such shares will be done by way of corporate action through the Depositories to the demat account of the IEPF authority as per the procedure laid down under the "Rules".

Shareholders having any queries on the subject matter, may contact the Company's Registrar and Transfer Agents M/s. Link Intime India Pvt. Ltd.

C 101, 247 Park, L B S Marg, Vikhroli West, Mumbai 400 083 Tel No: +91 22 49186270 Fax: +91 22 49186060, e-mail: rnt.helpdesk@ linkintime.co.in For AMBUJA CEMENTS LTD

Sd/-

RAJIV GANDHI

COMPANY SECRETARY

Chandigarh licence to boost CESC revenues

INDRONIL ROYCHOWDHURY Kolkata, July 7

CESC, A KOLKATA-BASED RP-

Sanjiv Goenka Group firm, now has a sixth distribution licensing area outside Kolkata in Chandigarh — expanding the power utility's distribution footprint and giving it an additional revenue stream.

CESC's wholly-owned subsidiary, Eminent Electricity Distribution, emerged as the highest bidder after acquiring a 100% stake in the Chandigarh

power distribution company. The firm would be granted a distribution licence for 25 years and the required formalities were currently under process. "Once operational, this will significantly bolster the company's

distribution footprint," CESC said in its annual report for FY22. The licence area spread across 114-sq km with around 2.3 lakh consumers is estimated to have about 1,600 MW in annual electricity sales. Chandigarh, a union territory has one of the country's highest per capita incomes, allowing CESC to further strengthen

its revenue stream.

PICICI PRUDENTIAL MUTUAL FUND JETARAKKI KAREINI

ICICI Prudential Asset Management Company Limited

Corporate Identity Number: U99999DL1993PLC054135

Registered Office: 12th Floor, Narain Manzil, 23, Barakhamba Road, New Delhi - 110 001. Corporate Office: One BKC, 13th Floor, Bandra Kurla Complex, Mumbai - 400 051. Tel.: +91 22 2652 5000, Fax: +91 22 2652 8100, Website: www.iciciprumf.com, Email id: enquiry@icicipruamc.com

Central Service Office: 2nd Floor, Block B-2, Nirlon Knowledge Park, Western Express Highway, Goregaon (E), Mumbai - 400 063. Tel.: 022 2685 2000 Fax: 022 26868313

Notice to the Investors/Unit holders of ICICI Prudential Bond Fund (the Scheme)

Notice is hereby given that ICICI Prudential Trust Limited, Trustee to ICICI Prudential Mutual Fund has approved the following distribution under Income Distribution cum capital withdrawal option (IDCW option) of the Scheme, subject to availability of distributable surplus on the record date i.e. on July 13, 2022*:

Quantum of IDCW (₹ per unit) (Face value of ₹ 10/- each)\$#	NAV as on July 6, 2022 (₹ Per unit)
100	
0.0154	10.9625
0.0666	10.6780
	(₹ per unit) (Face value of ₹ 10/- each)\$#

- \$ The distribution will be subject to the availability of distributable surplus and may be lower depending up-on the extent of distributable surplus available on the record date under the IDCW option of the Scheme.
- # Subject to deduction of applicable statutory levy, if any

Scheme, at the close of business hours on the record date.

or the immediately following Business Day, if that day is a Non - Business Day. The distribution with respect to IDCW will be done to all the unit holders/beneficial owners whose names appear in the register of unit holders/Statement of beneficial owners maintained by the Depositories, as applicable under the IDCW option of the

It should be noted that pursuant to payment of IDCW, the NAV of the IDCW option of the Scheme would fall to the extent of payout and statutory levy (if applicable).

For ICICI Prudential Asset Management Company Limited

Place: Mumbai Date: July 7, 2022

No. 001/07/2022

Authorised Signatory

As part of the Go Green Initiative, investors are encouraged to register/update their e-mail id and mobile number to support paper-less communications.

To know more, call 1800 222 999/1800 200 6666 or visit www.iciciprumf.com

To increase awareness about Mutual Funds, we regularly conduct Investor Awareness Programs across the country. To know more about it, please visit https://www.iciciprumf.com or visit AMFI's website https://www.amfiindia.com

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Kothari Petrochemicals Limited

Regd.Office: "Kothari Buildings", No. 115, Mahatma Gandhi Salai, Nungambakkam, Chennai – 600 034. Phone No.: 044-35225527 / 35225529; E-mail:secdept@hckgroup.com; Website:www.kotharipetrochemicals.com

NOTICE

Notice is hereby given that the 33" Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Tuesday, the 2nd August 2022 at 10.30 A.M. through Video Conferencing ("VC") / Other Audio-Visual

In view of the continuing COVID-19 global pandemic, the Ministry of Corporate Affairs vide its Circular No.02/2022 dated May 05, 2022 read with Circular No.20/2020 dated May 05, 2020 read with Circular No.14/2020 dated April 8, 2020 read with Circular No.17/2020 dated April 13, 2020 read with Circular No.02/2021 dated January 13, 2021 and Circular No.21/2021 dated December 14, 2021 allows conducting of Annual General Meeting of the Company through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) without the physical presence of the members for the meeting at a common venue. In terms of the said Circulars and in compliance with the provisions of the Companies Act, 2013 and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022, the AGM of the Company is being held through VC/OAVM. Hence, Members can attend and participate in the AGM through VC/OAVM only.

In compliance with the aforesaid MCA and SEBI Circulars, Notice of the AGM along with the Annual Report 2021-22 is being sent only through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company / Depositories. The Notice calling the AGM together with the full Annual Report has been uploaded on the website of the Company at https://www.kotharipetrochemicals.com/investors/annualreports. The Notice can also be accessed from the website of the Stock Exchange i.e. National Stock Exchange of India Limited at www.nseindia.com. The AGM Notice is also disseminated on the website of CDSL (agency providing the VC / OAVM facility, Remote e-Voting facility and e-voting system during the AGM) i.e. www.evotingindia.com. The shareholders may also send request to the Company's investor email id: secdept@hckgroup.com to receive AGM Notice, Annual Report and for any other information

Manner of registering / updating e-mail addresses :

Members holding shares in Physical mode, who have not registered their e-mail address with the company, hitherto, register/update by submitting Form ISR-1 with the e-mail address, folio number details and relevant documents to the Company at secdept@hckgroup.com or to RTA viz Cameo Corporate Services Limited at investor@cameoindia.com.

Members holding shares in Demat mode who have not registered their e-mail address are requested to register/update the e-mail address and mobile number with your Depository Participants (DP) with whom they maintain their demat accounts.

Instructions for Voting through electronic means:

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 (as amended) and MCA Circulars, the Company shall provide the facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the AGM. For this purpose, the Company has entered into an agreement with Central Depository Service (India) Limited (CDSL) or facilitating voting through electronic means, as the authorized e-Voting agency. In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated December 9, 2020 on e-Voting

facility provided by Listed Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants by way of a single login credential. Shareholders are advised to update their mobile number and email Id in their demat accounts in order to access e-Voting facility. Members whose names appear on the register of Members/Registrar of Beneficial Owners maintained by the

Depositories as on the Cut-off Date for e-voting, i.e. Tuesday, 26" July 2022, shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and becomes a member after despatch of the Notice but before the cut-off date for voting, i.e Tuesday, 26th July 2022, may obtain the Login ID and password by sending an e-mail to investor@cameoindia.com or secdept@hckgroup.com or helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No./DP ID and Client

The remote e-voting commences on Friday, 29th July 2022 at 9.00 A.M and ends on Monday, 1th August

Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled for remote e-voting by CDSL thereafter.

Additionally, the facility for e-voting shall also be made available at the time of AGM for Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right through e-voting during the AGM. Detailed procedure for remote e-voting and e-voting at the AGM are provided in the

Mr. M. Alagar / Mr. D. Saravanan of M/s. M. Alagar & Associates, Practicing Company Secretaries, Chennai has been appointed as Scrutinizer for conducting the voting process (electronically or otherwise) in a fair and

The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.kotharipetrochemicals.com and website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to The National Stock Exchange of India Limited, Mumbai, where the Company's shares are listed, not later than two working days after the conclusion of AGM.

Notice is also given pursuant to Section 91 of the Companies Act, 2013 and Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014, that the Register of Members and Share Transfer Books will remain closed from Wednesday, the 27th July 2022to Tuesday, 2th August 2022 (both days inclusive) on account of Annual General Meeting. Any query/grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary &

Compliance Officer, Kothari Petrochemicals Limited, No.115, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai - 600 034. Phone No.044-35225527 / 35225529. Email: secdept@hckgroup.com or Cameo Corporate Services Limited, Subramanian Buildings, 5th Floor No. 1, Club House Road, Chennai - 600 002, who are Registrar and Share Transfer Agent. Telephone No. 044- 28460390 to 28460394. Email to investor@cameoindia.com or call CDSL No. 1800 22 55 33 or email to helpdesk.evoting@cdslindia.com.

> By Order of the Board for Kothari Petrochemicals Limited Company Secretary

> > CHENNAI/KOCHI

financialexp.epa.in

Place: Chennai

Date: 07.07.2022

Place: Mumbai R.Prakash Date: 07 July 2022

Membership No ACS-11263

Place : Chennai

Date: 07.07.2022

என்ஜினீயரிங் தர வரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழக

பட்டியலில் மொத்தம் என்ஜினீயரிங் கல்லூரிகள்

பெயர், தரவரிசை, 2017ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையில் அந்த கல்லூரியின் ஆப் மதிப்பெண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில் முதலிடத்தை அண்ணா ______ பல்கலைக்கழக வளாக கல்லூரியும், 2வது இடத்தை



தந்தையை இழந்த பள்ளி மாணவாகள் மூவரின் கல்விக்காக சென்னை வாழ்

குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியும், 3வது கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப பெற்றிருக்கின்றன. கல்லூரியும் அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு காலவாக்கத்தில் உள்ள சிவசுப்பிரமணிய நாடார் என்ஜினீயரிங் கல்<u>ல</u>ூரி 4வது இடத்தையும், 5வது இடத்தை கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனமும், முதல் 10 வரையிலான இடங்களை

முறையே தியாகராஜர் மதுரை என்ஜினீயரிங் கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை நீலாம்பூர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஞ்சீபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரி, கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் கடைசி இடத்தை அரியலூரில் உள்ள கே.கே.சி. என்ஜினீயரிங் தொழில்நுட்ப கல்லூரி பெற்றிருக்கிறது. அண்ணா வெளியிட்டு பல்கலைக்கழகம் இருக்கும் இந்த தரவரிசை பட்டியல் ஆண்டில் என்ஜினீயரிங் நடப்பு கலந்தாய்வில் கல**ந்**து கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று உயர் கல்வித்துறை சார்பில் வித்துள்ளது.

பெயர் மாற்றம்

Devarajan Pavithra, பிறந்த தேதி 14.08.2008 பழைய எண்**. 25**, புதிய எண்**. 47/1**, பாரதியார் தெரு, கோகுல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம் 603001 என்ற முகவரியில் வசிக்கும் எனது மகள் இனி Devarajan V.D. BHAVAASREE (**தேவராஜன் V.D பவபரீ)** என்று அழைக்கப்படுகிறார்.

> தேவராஜன் (தந்தை)

பெயர் மாற்றம் S.வெங்கட கிருஷ்ணன் ஆகிய நான் த/பெ. S விராகவன், வயது 40, வசிக்கும் இடம் D-41, 4வது தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600102, என்னுடைய பெயரை S.வெங்கட கிருஷ்ணன் என்பதிலிருந்து S.V.கிருஷ்ணன் ஆக மாற்றப்பட்டுள்ளது gazette notification Regd

No. TN/CCN/467/2012-14 (Page

No.1313 - S.No.18375) dated December 30th 2020

S.V.கிருஷ்ணன்

இசட் எஃப் கமா்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (முன்பு வேப்கோ இந்தியா லிமிடெட் என அழைக்கப்பட்டது)

எண் அழைக்கப்பட்டது CN: 134103TN2004PLC054667 பதிவு அனுவலகம்: பிளாட் எண் 3 (SP), 3-வது மெயின் போடு, அம்பத்தூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை - 600 058. email: cvcs.info.india@zf.com

புத்தகத்தை மூடுவதற்கான அறிவிப்பு

அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு, கம்பெனியின் பங்குதாரர்களுக்கான 18வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) புதன்கிழமை, ஜூலை 27, 2022 அன்று மாலை 3.00 மணிக்க ளலி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி (OAVM) மூலம் நடைபெறும் வரு ரக்கிர பொகுக்கூட்டம் மற்றும் 2022ல் முடிவடைந்த

நிதியாண்டுக்கான நிறுவனத்தின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு ாற்று புத்தகங்கள் ஆகியவை ஜூலை 09, 2022 (சனிக்கிழமை) முதல் ஓூலை 27, 2022 (புதன்கிழமை) வ இரு நாட்களும் உட்பட) ப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் அறினிக்கப்படுகிறது.

இசட் எஃப் கமர்ஷியல் வெஹிக்கின் கண்[.] ரோக் முத்துணைப்பி ம சென்னை

BEFORE HON'BLE XXVII அன்புடைய தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் S-1 Of 1931 -32 COURT AT CHENNAL E.P.No: 1854 OF 2021

O.S.No. 6260 of 2000 Mr.P.C Jain_ S/o. (Late) Srinivas Jain

ng Office at No .122, Walltax Road. Chennai — 600 003 .. Decree Holder -Vs-

1.Mr.R.Shanmugam (Since Deceased) . Mr.M.Dhandapáni (Since Deceased) 3. Mr. S.Shanmugam S/o. Sankaran, Door No —AC-36, Govt Employees Quarters, Todhendar Nagar, Saidapet, Chennai

W/o. (Late) R Shanmugam S/o. (Late) R.Shanmugam D/o. (Late) R. Shanmugam Judgment Debtor 4 to 6 All Residing at No- 23/12, Arunachala Naickan Street, Chintadripet

Chennai — 600 002

The Petitioner has filed above E.P.No:1854 of 2021 in seeking specific performance and execution of sale deed as per the Decree passed in O.S. No: 6260 of 2000 dated 17.12.2007 and confirmed vide passed in A.S.532 of 2008 dated 25.09.2014 . The case came up for hearing Before the Hon'ble XXVII Assistant City Civil Court

which the matter will be

Adinarayana Rao

returnable by 08.08.2022.

decided in your absence.

Judgment Debtor

Chintadaripet, at Chennai on 28 06 2022 and the Hon'ble court was pleased *കു*രാണവിക് காலங்கடந்தும் to order substituted service vide paper publication for JD3 to JD6 Hence kindly take notice court on 08.08.2022 at 10.30 AM either கோடம்பாக்கம். in person or through your counsel

சென்னை– 600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்-தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்**ன**ா **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார் Counsel for Decree Holder

பெயர் மா<u>ற்ற</u>ம்

Devarajan Sivakarthik, பிறந்த தேதி 08.11.2011 பழைய எண். 25, புதிய எண். 47/1, பாரதியார் தெரு, கோகுல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டம் 603001 என்ற முகவரியில் வசிக்கும்

Devarajan V.D. CHANDRADEVHA (தேவராஜன் V.D சந்திரதேவா) என்று அழைக்கப்படுகிறார்.

எனது மகன் இனி

தேவராஜன் (கந்கை)

IN THE COURT OF THE DISTRICT MUNISIFF COURT AT KANCHIPURAM O.S.No. 241/2019

S/o.Thiruvankadam, No.30, Mutheeswarar Koil Thottam, Krishnan Street. Pillayar Palayam, Kanchipuram–631501

Krishnamoorthi .Defendant

பிரதிவரதியின் மகவரி: N.கிருஷ்ணமூர்த்தி, த/பெ. நீலகண்டன், நெ.1/A4 த*ுக*்க நூகையை, ஆக்கர் வீரகாளியம்மன் கோயில் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்– 631501

வழக்கில் வர்தியிடமிருந்து 23.01.2019 அன்று ரூ.25,000/– குடும்ப செலவிற்காக பெற்றுக் கொண்டார். வாதி தான் கொடுத்த பணத்தை பிரதிவாதியிடம் பலமுறை கேட்டுப் பார்த்தும், பிரதிவாதி பணம் தராததால் வாதி இது தொடர்பாக 20.09.2022 வாத் இது தொடர்பாக 20.09.2009 அன்று பிரதிவாதிக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பினார். பிரதிவாதி அதற்கும் பதில் தூரததால், வாதி கொடுத்தரூ.25,000/– பணத்தை திரும்ப பெற வேண்டி பணதா._ மேற்படி வழக்கை மீகு தொடுத்துள்ளார். ஆப பிரதிவாதி மது தொடுத்துள்ளார். இதல் எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் வரும் 13.07.2022 அன்று காலை 10 மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியோ அல்லது வழக்கறிஞர் மூலம் ஆஜராகியோ தெரிவிக்கலாம். ஆஜரானவே... தவறினால் வழக்கு சட்டப்படி தீர்ப்பாகும் என்பதை அறியவும். P.Rajamanikkam,

ஏல அறிவிப்பு

B.Santhi Devi Jain, 1, Anna Thiruvanmiyur Street. Chennai-41. என்ற அடக வணிகர் வசம் நாள் 01.01.2017 முதல் 31.05.2021 காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 25.07.2022 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு கோடம்பாக்கம். சென்னை – 600 என்ற விலாசத்தில் எழும்பூர்-தாலுககா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில்

முன்னிலையில், பாஃப் ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார் பாஃப்னா Parasmal Hagamilal, 163, M.P.M. Street, Perambur, Chennai-39. என்ற அடக வணிகர் வசம் நாள் 01.01.201

முதல 31.12.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீடகப்படாத பொருட்கள் நாள் 21.07.2022 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை– 600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்–

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் து முன்னிலையில், பாஃப்ன **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

Mishri, 34, Co-operative Colony, Behind Park, Sheraton Hotel. Chennai-18. 01.01.2020முதல்31.03.2021முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் பொருட்கள் நாள் மீட்கப்படாக 25.07.2022 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை- 600

024 என்ற விலாசத்தில் எழும்பூர்– துணை வட்டாட்சியர் அவர்கள் ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

Sureshchand Jain. Kattabomman Street, 100 Feet Road, Tharamani, Chennai-113 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020முதல்31.12.2020முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் ₁ நீட் கப்படாக பொருட்கள் நாள் 22.07.2022 அன்று காலை நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை– 600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்-

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லகு துணை வட்டாட்சியர் அவர்கள் துணை வட்டா. முன்னிலையில், பாஃப்னா **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார் *****

P.Narayan, 40/83, M.K.Amman Street, Chennai-4 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2017 முதல் 30.06.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாக பொருட்கள் நாள் 25.07.2022 அன்று மாலை 3 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு. கோடம்பாக்கம், சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்-தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், **பாஃப்னா** பாஃப்னா **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார் ***** Sree Kugan, 879, 3rd Main Road, T.N.H.B. Colony, Velachery, Chennai-42 என்ற அடகு வணிகர் வசம் நால் காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத காலளவில்

பொருட்கள் நாள் 22.07.2022 அன்று நண்பகல் 12 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு கோடம்பாக்கம், சென்னை–600 சென்னை– 600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்-காலுக்கா, வட்டாட்சியர் அல்லத துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா பாஃப்னா ஆக்**ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

***** Gayathri Finance, 133/88 Naicken Street Chennai-2 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2018முதல்31.12.2020முடிய அடகு வைக்கப்பட்டு மீட்கப்படாத பொருட்கள் நாள் 25.07.2022 • அன்று மாலை 4 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு,

பாஃப்னா

Kothari கோத்தாரி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட்

CIN : L15421TN1960PLC004310 பதிவு அலுவலகம்: கோத்தாரி பில்டிங்ஸ்; எண். 115, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. தொலைபேசி எண் : 044-35225526 / 35225528; மின்னஞ்சல் : secdept@hckgroup.com; இணையதளம் : www.hckotharigroup.com/kscl

அறிவிப்பு

. நம்பெணி உறுப்பினர்களின் 61-வது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் (AGM) ஆகஸ்ட் 03, 2022 புதன்கிழமைய காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி ("VC") / பிற ஒலி ஒளி சாதனங்கள் ("OAVM") மூலமாக நடைபெறும் என்று இதல்

.லகளானிய COVID-19 தொற்று நோய் பரவல் காரணமாக, காா்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (MCA) வெளியிட்ட மே 05 2022 கேதியிட்ட சுற்றறிக்கை எண். 02/2022, மே 05, 2020 கேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 17/2020, ஜணவரி 13, 202 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 02/2021 மற்றும் டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 21/202 ஆகியவற்றிண்படி, ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் நேரில் ஆஜராகாமல் காணொளி காட்சி ("VC") / பிற ஒலி ஒளி சாதணங்கள் ("OAVM") மூலமாக வருடாந்தா பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. மேற்சொன்ன சுற்றறிக்கைகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013ன் னிதிகள் மற்றும் செபி–யின் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62-ன்படி, கம்பெனியின் வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறும் எணவே VC/OAVM மூலமாக மட்டுமே உறுப்பிணர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

எனவே VC/OAVM மூலமாக மட்டுமே உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
மேற்சொன்ன MCA மற்றும் செபி சுற்றநிக்கைகளின்படி, கம்பெனி / டெபாசிட்டரி பங்கேற்பாளிடம் மின்னஞ்சல்
முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு வருடாந்திர போதுக்கூட் அறினிப்பு மற்றும்
2021–22 ஆண்டறிக்கை ஆகியவை மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப் பட்டு வருகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் 2021–22 ஆண்டநிக்கை கம்பெனியின் வலைத்தளம் https://www.hckotharigroup.com/kscl/
investors/annual-reportsல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறினிப்பை பங்குச் சந்தையின் வலைத்தளம் அதாவது நேஷனல் ஸ்டாக் எக்கேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் www.nseindia.comல் பார்வையிடலாம். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு CDSL (வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது VC / OAVM வசதி, தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு ஆகியவற்றை வழங்கும் நிறுவனம்) அதாவது www.evotingindia.comன் வலைத் தளத்திலும் பார்வையிடலாம். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–22 ஆண்டறிக்கை பெறவும், வேறு எந்தவொரு தகவல் தொடர்புக்கும், பங்குதாரர்கள் கம்பெனியின் முதலீட்டாளர் மின்னஞ்சல் ஐடி secdet@hckgroup.comக்கு கோரிக்கைகளை அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்தல் / புதுப்பித்தல் முறை :

இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்பெனியில் பதிவு செய்யாமல் காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பிணர்கள், ஃபோலியோ எண் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் படிவம் ISR-1ஐ கம்பெணியின் மின்னஞ்சல் முகவரி secdept@hckgroup.com அல்லது RTA-ஆன கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின் மின்னஞ்சல் முகவரி investor@cameoindia.comல் சமர்பரித்து பதிவு செய்யலாம் / புதுப்பிக்கலாம். தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதுவரை பதிவு செய்யாத டிமேட் வடினில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள்

தங்கள் டிமேட் கணக்குகளை பராமரிக்கும் உங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் (டிபி) மின்னஞ்சல் முகவரி மற்றும் . மொபைல் எண்ணை பதிவு செய்யுமாறு / புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான வழிமுறைகள் :

கம்பெணிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெணிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20 (திருத்தப்பட்டது) மற்றும் பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிகள் 2015 (திருத்தப்பட்டது) னிதி 44 மற்றும் விசிகி சுற்றறிக்கைகளின்படி, வருடாந்திர பொதுக் கூட்டத்திக் செயல்படுத்தப்பட உள்ள வர்த்தகம் பொறுத்தவரை அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை கம்பெனி வழங்கி உள்ளது. இந்த நோக்கத்திற்காக கம்பெனி மின்னணு முறையில் வாக்களிக்க வசதியாக சென்ட்ரல் டெபாசிட்டரி சர்னீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL)டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பட்டியலிடப்பட்ட நிறவனங்கள் வழங்கிய மின்னணு வாக்குப்பதிவு வசதி குறித்து டிசம்பர் 09, 2020 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண். SEB//HO/CFD/CMD/CIR/P/2020/242-ன் அடிப்படையில் டிமேட் முறையில் பங்கு பத்திரங்களை ஏற்றுற்கணை எண்ட பூட்ராடுப் புட்ருப்பாடுப்பாடுப்பாடியாடுப்போடியாடுப்பண்டப்படியாடியாடுப்பாடு முற்றும்பிகள் இரும் வைத்திருக்கும் டெபாசிட்டரி மற்றும் டெபாசிட்டரி பார்ட்டிசிபெண்ட் (DP) வழியாக உள்நுழைவு சான்றின் மூலமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு வாக்களிக்கும் வசதியை அணுகுவதற்காக பங்குதாரர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டிமேட் கணக்குகளில் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவிற்கான கட் ஆப் தேதியான புதன்கிழமை ஜூலை 27, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்ள டைபாசுட்டாகளால் புராவாக்கப்படும் பயனுள்ள உாமையாளாகள் பதுவேட்டில் கண்டுள்ள பெயாகள்ல உள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்ணனு வாக்குப்பதிவு / மின்ணனு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். எந்தவொரு நபரும், நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று அறிவிப்பை அனுப்பிய பின்னர் உறுப்பினராகி, ஆனால் வாக்களிப்பதற்கான கட்ஆப் தேதியான புதன்கிழமை ஜூலை 27, 2022க்கு முன்பாக உறுப்பினராகி இருந்தால் அவர்கள் போலியோ எண் / டிபி ஐடி மற்றும் கிளையண்ட் ஐடி எண் ஆகியவற்றைக் குதிப்பிட்டு investor@cameoindis.com அல்லது secdept@hckgroup.com அல்லது helpdesk.evoling@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உள்நுழைவு ஜடி மற்றும் பாஸ்வேர்டை பெறலாம்.

தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு சணிக்கிழமை, ஜூலை 30, 2022 காலை 9.00 மணிக்கு துவங்கி செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 02, 2022 மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது.

கூடுதலாக, தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முலம் ஏற்கனவே வாக்களிக்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் வசதி கிடைக்கப் பெறும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதினிற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

திரு.M.அழகர் / திரு.D.சாவணன், M/s. M.அழகர் & அசேரசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர்கள், சென்னை அவர்கள் மின்னனு வாக்குப்பதிவு (மின்னனு அல்லது மற்ற வகையில்) ஆகியவை நேர்மையான மற்றும் ஒளிவுமறைவற்ற முறையில் நடைபெற ஆராய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆராய்வாளர் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள் நிறுவனத்தின் வலைத்தளம் www.hckotharigroup.com/kscl மற்றும் CDSL வலைத்தளம் www.evotingindia.comல் வைக்கப்படும். மேலும், அதே நேரத்தில் வருடாந்திர பொதுக்கூட்டம் முடிந்த இரண்டு அலுவலக வேலை நாட்களுக்கு மிகாமல் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்ட நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட், மும்பைக்கு தெரிவிக்கப்படும்.

கம்பெணிகள் சட்டம் 2013, பிரிவு 91 மற்றும் கம்பெணி (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 10-ன்படி வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையோட்டி உறுப்பிணிகள் பதினேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் வியாழக்கிழமை, ஜூலை 28, 2022 முதல் புதன்கிழமை ஆகஸ்ட் 03, 2022 வரை (இரண்டு நாட்களும் உள்பட) சேர்த்து மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது.

மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் / குறைகள் இருப்பின் அது குறித்து கம்பெனி செயலாளர் மற்றும் கம்ப்ளையன்ஸ் அதிகாரி, கோத்தாரி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட், எண்.115, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தொலைபேசி எண் 044 – 35225526 / 35225528; மின்னஞ்சல் secdept@hckgroup.comஐ அணுகலாம் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்களான கேமியோ கார்ப்பரேட் சர்வீசன் லிமிடெட், சுப்ரமணியன் பில்டிங்ஸ், 5வது மாடி, எண். 1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை – 600 002, தொலைபேசி எண் 044–28460390 முதல் 28460394 வரை. investor@cameoindia.comக்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது CDSL எண். 1800225533 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

இடம் : சென்னை தேதி : 07.07.2022

இயக்குநர்கள் குழுவின் ஆணைப்படி கோத்தாரி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட்டுக்காக

Kothari கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்

CIN:L11101TN1989PLC017347 பதிவு அலுவலகம்: கோத்தாரி பில்டிங்ஸ்; எண். 115, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. தொலைபேசி எண் : 044-35225527 / 35225529; மின்னஞ்சல் : secdept@hckgroup.com; இணையதளம் : www.kotharipetrochemicals.com

அறிவிப்பு

கம்பெணி உறுப்பினர்களின் 33-வது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் (AGM) ஆகஸ்ட் 02, 2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு காணோளி காட்சி ("VC") / பிற ஒலி ஒளி சாதனங்கள் ("OAVM") மூலமாக நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

உகைனானிய COVID-19 தொற்று நேரய் பரவல் காரணமாக, கார்ப்பரேட் னிவகாரங்கள் அமைச்சகம் (MCA) வெளியிட்ட மே 05, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 02/2022, மே 05, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 17/2020, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 02/2021 மற்றும் டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 21/2021 ஆகியவற்றிண்படி, ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் நேரில் ஆஜராகாமல் காணொளி காட்சி ("VC") / ரிற ஒலி ஒளி து நார் இதற்கு இதற்கு இதற்கு இதற்கு இதற்கு இதற்கு இதற்கு இதற்கள் மற்றும் செரியின் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கைகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013ன் விதிகள் மற்றும் செரியின் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62-ன்படி, கம்பெனியின் வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறும். எணவே VC/OAVM மூலமாக மட்டுமே உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்

மேற்சொன்ன MCA மற்றும் செபி சுற்றுறிக்கைகளின்படி, கம்பெனி / டெயரிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சன் மேறும்சான்ன MCA மற்றும் செப் சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி / டெபாசிட்டரி பங்கேற்பாளிடம் மின்னஞ்சல் முகவியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் 2021–22 ஆண்டறிக்கை ஆகியவை மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப் பட்டு வருகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் 2021–22 ஆண்டறிக்கை கம்பெனியின் வகைத்தளம் https://www.kotharipetrochemicals.com/investors/annual-reportsல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பங்குச் சந்தையின் வகைத் தளம் அதாவது நேஷன் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் www.nseindia.comல் பார்வையிடலாம். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு CDSL (வருடாந்கிர பொதுக்கூட்டத்தின்போது VC/OAVM வசதி, கொலைதார மின்னணு வாக்குப்பதிவ மற்றும் வருடாந்திர பொதுச் _த்தின்போது மின்னணு வாக்குப்பதிவு ஆகியவற்றை வழங்கும் நிறுவனம்) அதாவது www.evotingindia.comன் வலைச் களக்கிலம் பார்வையிடலாம். வருடாந்கிர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் 2021-22 ஆண்டறிக்கை பெறவும், வேற பாரு தகவல் தொடர்புக்கும், பங்குதாரர்கள் கம்பெனியின் முதலீட்டாளர் மிண்னஞ்சல் ஐடி secdept@hckgroup.comக்கு கோரிக்கைகளை அணப்பலாம்

மின்னஞ்சல் முகவரிகளை பகிவ செய்கல் / பகப்பிக்கல் முறை :

இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்பெனியில் பதிவு செய்யாமல் காகித வடினில் பங்குகளை வைத்திருக்கும் டறுப்பினர்கள், ஃபோலியோ எண் னிவரங்கள் மற்றும் தொடர்யுடைய ஆவணங்களுடன் படிவம் ISR-1ஐ கம்பெனியின் மின்னஞ்சல் முகவரி secdept@hckgroup.com அல்லது RTA-ஆன கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின் மின்னஞ்சல் முகவரி investor@cameoindia.comல் சமற்பிந்து பதிவு செய்யலாம் / புதுப்பிக்கலாம்.

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதுவரை பதிவு செய்யாத டிமேட் வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்க தங்கள் டிமேட் கணக்குகளை பராமரிக்கும் உங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் (டி.பி) மின்னஞ்சல் முகவரி மற்றும் . மொபைல் எண்ணை பதிவு செய்யுமாறு / புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான வழிமுறைகள் : கம்பெணிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெணிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20 (திருத்தப்பட்டது) மற்றும் பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிகள் 2015 (திருத்தப்பட்டது) விதி 44 மற்றும் MCA சுற்றறிக்கைகளின்படி, வருடாந்திர பொதுக் கூட்டத்தில்

செயல்படுத்தப்பட உள்ள வர்த்தகம் பொறுத்தவரை அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை கம்பெனி வழங்கி உள்ளது. இந்த நோக்கத்திற்காக கம்பெனி மின்னணு முறையில் வாக்களிக்க வசதியாக சென்ட்ரல் டெயாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL)டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பட்டியலிடப்பட்ட நிறவணங்கள் வழங்கிய மின்ணணு வாக்குப்பகின வசகி குறிக்கு டிசம்பர் 09, 2020 கேகியிட்ட செரி

சுற்றறிக்கை எண். SEB/HO/CFD/CMD/CIR/P/2020/242-ன் அடிப்படையில் டிபேட் முறையில் பங்கு பத்திரங்களை வைத்திருக்கும் டெபாசிட்டரி மற்றும் டெபாசிட்டரி பார்ட்டிசிபெண்ட் (DP) வழியாக உள்நுழைவு சான்றின் மூலமாக <u>வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு வாக்களிக்கும் வசதியை அணுகுவதற்காக பங்குதாரர்கள்</u> மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டிமேட் கணக்குகளில் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்னணு வாக்குப்பதினிற்கான கட் ஆப் தேதியான செவ்வாய்க்கிழமை ஜூலை 26, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு / டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவ மூலம் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். எந்தவொரு நபரும், நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று அறினிப்பை அணுப்பிய பின்னர் உறுப்பினராகி, ஆனால் வாக்களிப்பதற்கான கட்ஆப் தேதியான செவ்வாய்க்கிழமை ஜூலை 26, 2022க்கு முன்பாக உறுப்பினராகி இருந்தால் அவர்கள் போலியோ எண் / டி.பி ஐடி மற்றும் கிளையண்ட் ஐடி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு investor@cameoindia.com அல்லது seccept@hckgroup.com அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மிண்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெறலாம்.

தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை, ஜூலை 29, 2022 காலை 9.00 மணிக்கு துவங்கி திங்கட்கிழமை ஆகஸ்ட் 01,2022 மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது மேற்சொன்ன கேகி மற்றும் நேரக்கிற்குப் பின்னர் கொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலமாக உறுப்பினர்கள்

வாக்களிக்க முடியாது மற்றும் அதன் பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை CDSL மூலம் நிறுத்தப்படும் கூடுதலாக, தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முலம் ஏற்கனவே வாக்களிக்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும உறுப்பிணர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் வசதி கிடைக்கப் பேறும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்ணணு வாக்குப்பதிவிற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

கிரு. M. அழகர் / கிரு. D. சாவணன், M/s. M. அழகர் & அசேரசியேட்ஸ், பிருக்டிசிங் கம்பெனி செயலாளர்கள், சென்னை னனு வாக்குப்பதிவு (மின்னனு அல்லது மற்ற வகையில்) ஆகியவை நேர்மையான மற்றும் ஒளிவுமறைவற்ற முறையில் நடைபெற ஆராய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆராய்வாளர் அறிக்கையுடன் அறினிக்கப்பட்ட முடிவுகள் நிறுவனத்தின் வலைத்தளம் www.kotharipetrochemicals.com மற்றும் CDSL வலைத்தளம் www.evotingindia.comல் வைக்கப்படும். மேலும், அதே நேரத்தில் வருடாந்திர பொதுக்கூட்டம் முடிந்த இரண்டு அலுவலக வேலை நாட்களுக்கு மிகாமல் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்ட நேஷணல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட், மும்பைக்கு தெரிவிக்கப்படும்.

கம்பெணிகள் சட்டம் 2013, பிரிவு 91 மற்றும் கம்பெணி (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 10-ன்பட வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் மை, ஜூலை 27, 2022 முதல் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 02, 2022 வரை (இரண்டு நாட்களும் உள்பட்) சேர்த்த மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது.

மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் / குறைகள் இருப்பின் அது குநித்து கம்பெனி செயலாளர் மற்றும் கம்ப்ளையன்ஸ் அதிகாரி, கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட், எண்.115, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தொலைபேசி எண் 044 – 35225527 / 35225529; மின்னஞ்சல் : secdept@hckgroup.comஐ அணுகலாம் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்களான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், சுப்ரமணியன் பில்டிங்ஸ், 5வது மாடி, எண்.1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை – 600 002, தொலைபேசி எண் 044-28460390 முதல் 28460394 வரை. investor@cameoindia.comக்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது CDSL என். 1800225533 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

இயக்குநர்கள் குழுவின் ஆணைப்படி கோத்தாரி பெட்ரோகெயிக்கல்ஸ் லிமிடெட்டுக்காக கம்பெணி செயலாள

சென்னை, ஜூலை. 8 பட்டியல் கல்லூரிகளின் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. கிண்டி வளாக கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. அகில் பல்கலைக்கழகம்

அதன் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை நேற்று இரவு வெளியிட்டு இருக்கிறது. அதில் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து தரப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த

கல்லூரிகளின்

ரெட்டியபட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தலா ரூ. 10,000 வழங்கப்பட்டது. இதில், உறவின்முறை தலைவா எஸ்.எஸ்.எஸ். பொன்ராஜ், மாணவாகளுக்கு கல்வியின் பயன்களையும் பலன்களையும் எடுத்துக்கூறினார். செயலாளர் மாணிக்க குமரேசன் அந்த 3 மாணவாகளும் தோவுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றால், அவாகளின் உயாகல்விக்கான மொத்த செலவையும் சங்கமே ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்தார்.

Notice cum Addendum to the Scheme Information Document (SID) and Key SUNDARAM MUTUAL Information Memorandum (KIM) of the Schemes of Sundaram Mutual Fund

REVISION OF PRODUCT LABELLING ('RISK-O-METER') OF SCHEMES OF SUNDARAM MUTUAL FUND NOTICE is hereby given to the investors / unit holders that pursuant to SEBI circular no. SEBI/HO/IMD/DF3/CIR/P/2020/197 dated October 05, 2020 the Risk-o-meter of the schemes of Sundaram Mutual Fund ("the Fund") shall stand revised as under Existing Risk-o-meter (Based on scheme | Revised Risk-o-meter (Based on scheme Sundaram Ultra Short Duration Fund Sundaram Money Market Fund Sundaram Liquid Fund Sundaram Select Micro Cap - Series XVI

Investors are requested to note that, apart from the change in the Risk-o-meters as stated above, there is no other change in the scheme features including nature, investment objective, asset allocation pattern, terms and conditions of the above-mentioned Schemes.

All other terms and conditions of the Scheme Information Document(s) / Key Information Memorandum(s) / Statement of Additional Information will remain unchanged. This addendum forms an integral part of the Scheme Information Document (SID) / Key Information Memorandum (KIM) / Statement of Additional Information (SAI) to the schemes of Sundaram Mutual

For Sundaram Asset Management Company Ltd Place: Chennai R Ajith Kumar

www.sundarammutual.com

No. 21. Patullos Road. Chennai 600 002.

Regd. Office:

(பதிவு எண். S-1 of 1931 - 32)

S.கக்விணாவர்க்கி S.சிவாரமகிருவனன்

அறிவிப்பு

நமது சங்கத்தின் முன்னால் நிர்வாகத்தினர் கடந்த 29.05.2022 அன்று எடப்பாடியில்

கொண்டனர். அதன்படி மேற்கண்ட நபர்களே நிர்வாகமாக செயல்பட்டுக்கொண்டு

முடிவுகள் எதுவும் தற்போது இயங்கும் திரு.R.அருமைக்கண்ணு தலைமையில்

9884409892

உறுப்பினர்கள் மற்றும் சமுதாய மக்கள் அனைவர் கவனத்திற்கு.

கம் : 24, பழனி ஆண்டவர் கோயில் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை – 2.

9444126612

Secretary & Compliance Officer

R.**பாவிருசன்** м.а.,вд.,

நாள்: 07.07.2022

9942086071

Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, Royapettah, Chennai-14. Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215 Fax: +91 44 2841 8108.

For more information please contact: **Sundaram Asset Management Company Ltd** (Investment Manager to Sundaram Mutual Fund) CIN: U93090TN1996PLC034615

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

குவக்கம் : 1928

Date: July 08, 2022

മകിർട് നിത്തി ശക്ഷണക്കപ്പെ ക്സിർ

அலுவலக முகவரி : 34, பெருமாள் கோயில் தெரு, மேற்கு பானு நகர்,அம்பத்தூர்,சென்னை-53

98429 99170

அக்னூ.R.அருமைக்கண்ணு

ஆறு ஊர் தலைவர்கள் முன்னிலையில் மாநில பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் வரவு செலவு கணக்குகளை வாசித்து பின்பு 2022–2025 ம் ஆண்டுக்கான தேர்தல் நடத்த ஏதுவாக தேர்தல் அலுவலராக திரு.K.ராமலிங்கம் அவர்களை நியமித்தனர். அவர்களிடம் சங்க தஸ்தாவேஜ்களை ஒப்படைத்தனர். அன்றைய கூட்டத்தில் 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தலில் திரு.R,அருமைக்கண்ணு அவர்கள் தலைவராகவும் திரு. K.கனகசபை அவர்களை கௌரவ தலைவராகவும் மற்ற நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து 19.06.2022 அன்று அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற முப்பெருவிழாவில் திரு. அண்னாதுரை (பட்டுக்கோட்டை M.L.A,) அவர்கள் முன்னிலையில் நிர்வாகிகளாக திரு.R.அருமைக்கண்ணு தலைவராகவும், திரு.S.தஷ்ணாமூர்த்தி பொதுச்செயலாளராகவும், திரு.S. சிவராமகிருஷ்ணன் பொதுச்செயலாளராகவும், திரு. R.பாவிருசன் பொருளாளராகவும் பொறுப்பேற்றுக்

வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னால் நிர்வாகிகளாக இருந்த K.கனகசபை, A.கோவிந்தராஜ் மற்றும் P.லட்சுமணன் ஆகியோர் இன்னமும் தங்களே நிர்வாகிகளாக பாவித்து 10.07.2022 அன்று சென்னை, சிந்தாதரிபேட்டையில் உள்ள காமாட்சி மீனாட்சி மண்டபத்தில் அசாதாரண பொதுகுழுக்கூட்டம் கனகசபை தலைமையில் நடைபபெறும் என அறிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில் முன்னால் நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொதுக்குழுவோ, அசாதாரண பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. எனவே மேற்படியாக சட்டத்திற்கு புறம்பாகவும் சங்கவிதிகளுக்கு புறம்பாகவும் கூட்டப்படும் இந்த கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்களும், சமுதாய மக்களும் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்

இயங்கும் சங்கத்தின் நிர்வாகத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை இந்த அறிவிக்கை மூலம் தெரிவிக்கபடுகிறது. தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் S.சிவராமகிருஷ்ணன் பொது செயலாளர்.